

இந்து சாதனம்

யாழ்ப்பாணம்: குரோதனக்கு
கார்த்திகைம் கச-ம்-ல் வியாழக்கி முனம்

മകുട്ടക്കെടുക്കി
ധ്യിത്തുവിടല് വേണ്ടുമ്.

இற்றைப் பிரகாரத்தில் பிரிதோரிடத்தின்
ஸ்ரீகிரி டுக்கெம்பர் ஜவஹரி மார்க்கலில் கல்
சம்மதம்பெற்று அகற்றப்படவேண்டியதை
சராய்த்தல்வரையில் உணவுயென்பதையு
காலம் கொடும் இன்னவேண்பதையும் சம்ம
தந்துசொல்லும் இட ஸ் கள் இன்னின்
வேண்பதையும் சென்றவாரம் வெளிவங்
அரசினர் “கஜர்”பத்திரிகையிலிருந்து மொழு
பேயுத்து சூலையிட்டிருக்கின்றோம்.

துறீத் துறீத் ஜனர்களில் வசிக்கும் அப்பாமாரிகள் இப்பொழுத் தோடக்கமாக, தங்கள் தங்கள் பிரிவிலுள்ள மதுக்கலைகளை அறவேண்டித்துவிட்டங்கள் முயற்சிகளின் செய்தல்வேண்டும். வடமாரதி தேந்மாரதி முதலிய இடங்களில் அசிப்பகுதிகளில் வாழுமியறியினருல் ஆங்காங்குருள் என்ற சராய்த்தவர்களை ஒழித்துவிட்டுக் கொண்டுவருகின்றனர். மந்திரியிடங்களில் வசிக்கும் அப்பாமாரிகளும் இவற்றையொடு வாஞ்சுதாலேன் தனு!

சென்ற வகுட்டத்தில் இங்குள்ள தீல மதுக் கடக்கொ அகற்ற முயன்றும் வாய்க்கவில் உவேண்பது உண்மையே. அங்குள் ம் வாய்க்காதோழி ந்தமைக்குக் காரணம் அபி வாளிகளிடத்திற் போதிய ஊக்கமில்லாமை ம், மத்துஞ்சொல்லுவங்காலத்திலே ஸேகுரு கலவிற்குப் போதியனமில்லாமையும் கள் ராயத்தவறைகளைக்குத்தகைக்கு எடுத்து தந்தவேர் இதற்குமாறு நின்றமையும் குத்தாரான் பிராக்கமானமுயற்சியும் இப்பொழுது இந்த இடையூறகளை முடியே அகற்றிக்கொள்ள்ருதல்வேண்டும். மந்திய மதவிலக்குத் தங்கத்தூர் அதிக ஊக்கத் தொடு முற்சீசெய்ய முற்பட்டிருக்கின்னர். கேள்வலீ வை துரைகவாழி கொரவழீ க. இராசரத்தினம், மில்ரர் J. K. சண்முகம் ஆசிரியர் ஸி V. முத்துக்குமாரு முதலிய இவர்கள் ஆகவேண்டும்.

ய മുർത്തിക്കാൻ ചേയ്യുവരുക്കിന്നർ. മതക്കന്താക്കാ നീക്കുമുള്ളയാക അതിക്കാറുണ്ട് വേണ്ടും. ഇത്തരാക്കവേണ്ടിയ ആറുൾ എല്ലാംവേണ്ടപത്രം സിലവാരങ്ങുകൂടുന്നർ തിപ്പട്ടത്തിരിക്കപ്പെല്ല വേണി ട്രൂട്ടുന്തേൽ. അപ്പൊരിക്കോലാരുമ്പണ്ണക്കാ പേണ്ടപരിന്ധ പേതമിന്നുള്ളിൽ താൻ താങ്കാശാം ഇയൻഡ പ്രോഗ്രാമ്പിലിട്ടേയുണ്ട് പലതുണ്ണി പ്രേരണാംബുദ്ധമിന്നുന്നും പണാമ്പ് ഉച്ചവ്പാടുമേ പോരുന്ന ഇപ്പെരുക്കുന്നമൈ നീക്കുവെറ്റുപ് പോതിയാതും. മഹായ ഉച്ചവ്പാടുമേ പോരുന്നിന് വരവുലവക്കുടിക്കുന്നത് മത്തിയമായിലക്കുടുക്കാത്തതാരാവിപ്പിന്നരാപ് പത്തിരിക്കകൾ വായിക്കേണിപ്പാട്ടുമേ.

வதுளைவாசிகள் மதுபாணத்தை அறவேலே விலைக்கவேண்டுமென்றும் பேரபிமானத் தலைவர், இற்றைக்குத் தீவிராரங்களுக்குத் தமுன் நினைவு படையிலியாகக் கொண்டுத்தவறைக்குத்தான் போட்டிப்பட்டபோன் அதினால்விடும் நிற்குத் தமுந்தானித்துக்கொண்டுமையை இன்குப்போகுது எஞ்சியிருக்கும் தவறைகளைக் குத்துவதற்குத் தாழ்க்காலம் உரிமைபூண்டப் பவுவொருவும் சீதில் சிந்தித்துக்கொண்டுமையைக்குடைய பேரபிமானம் எம்பிடத்தில் போதாமிற்குத்தமை அதிக மனவுக்குத்தான் விவக்க்கின்றது. ஆலிலும் தவறைகளை விலைக்காமென்றுகொலைவதில்லை இலும் காஸ்கள் ஒவ்வொருவரும் அதைச் சொல்ல அபீராண் முடியவாயிலிருக்கவேண்டும்

தலைவரிப்பனப் பற்றக்கிட்டையும் ஒவ்வொரு மாகா வைத்துக்கொள்ள வேதுவரும் சங்கானமாக வைத்துக்கொள்ள வேண்டும். மதுபானத்தை இத்தோசத் தல் இல்லரா மற் செய்தல்வேண்டுமென்ற அரசுக்கும் தயவுக்கூடுதல் சீல்ராமம் அலட்சியராண்மைக்கூடுதல், மதுக்கடைவேண்டாமென்று கொல்லுவது சங்கானம் பூர்வாரதத்திற்குத் தென்று சம்மதஞ்சோலல் அலுப்புறுத்துக் கொல்லுதோயிக் கண்ணன்னோம், சவலாருண அலட்சியத்தை விடுத்து, அவர்களுக்கும் மற்றுமேயோர்களுக்கும் பயிற்சி அளித்துக்கொள்ள வேண்டும். சங்கானத்திற்குத் தென்று சென்னியில் கொல்லுவதுவேண்டும். இங்களுமேல்லாஞ்சு செய்யின் இவ்வொட்டிலிங்குள்ள மதுக்கடைகள் எல்லா உறவுறும் அரசிலே அகற்றுகிறேன் முடியும்.

காரைச் சிவண்டியார் திருக்கூட்டம்

“என்ன, அண்ணே, பின்னரும் என்க
கீர்தி குறுவகின்றது. ஆனால் இலக்கை
மிகவும் இவ்வாறு நிறபோம் பார்த்து
செயல் அதிகமில்லையானின்கிண்டு
நேரம்.

* * *

“என்ன, அண்ணே, பின்னரும் என்க
கீர்தி குறுவகின்றதன் ஆயத்தான்
கன் நடக்குமாய்போல் தெரிகிறது. வன்ன
ஞாக்குதற்கூடிய முபல்சோல் ஏப்பாழு
நம் எக்காட்டுதல் இங்கிருந்த வாழ்வ
கூக் காட்டிதும் இந்த வாராவிட்டு வே
றெந்தகேள்வு போய்க் காலத்தைக் கழித்த
வரம் என்று பிளைக்கிறேன்; மேலும் வரு
கிறுயா” என்று சாராயாதான் சொல்
விளம்பியப்போன் ஆரியதுள்ளத்துறிந்து
தின்துக் கேட்டான். “ஆப்பே, நான் இந்த
ஒரு விட்டுவிட எப்படி முடியும்; இது
நன்னி சீர் நான் ஆலையை; அல்லது முன்வ
நன்மேல் இங்குள்ளவர்களுக்கு அவ்வ
ாவ ஆக்கிரமின்லை; ஆக்கிரம முழுவதும்
உங்கிழுதான். சீர் சுமாரியிருக்கமாட்டா
யாபே; நான் சுபாவமுன்மூலுஷ்டக்கோடு
கூட சீர்க்கால அஸர்களைச் சுன்னதைக்
கிடூத் து விடுகிறோம்; கொலை செய்யத்
துண்டு விடுகிறோம்; கொன் செய்யத்
கேர்க்கு முரச்குறையை ஒழுக்கத்தைக்
கொடுத் து விடுகிறோம்; இந்தமுறை
படியினால்பிரபாவைச் சுக்கிகிளைத்
தெரிவு செய்தால் கீழ்க்கண்டு போன்று செய்யத்
கூடிக்கொண்டு போனவேன்று கீர்த்திப்
பட்டேன்; உங்குது எத்தாக அதாரப்பே
இங்கப்புரவியல்லமே” என்று சொல்லின
மும்பியப்பன் சாராயாதானைக் கேட்டான்.
* * *

“என்னைக் குறை குறுகிறும் அண்ணே,
சீர் மெத்த பேர்க்கப்பமாயிருக்கிறுயா?
நீ கொலைசெய்யத் தூண்டிலிடுகில்லையா;
கலகம் மூட்டிலிடுகில்லையா; பென்கள்
கற்றுப்பட்டுக் கொண்டு செய்யில்லையா? நான்
பிரிவுவான்; சீர் நான்துருவன்; என்ற
மும்பியத்தினால் சீர் உங்குகுச் சாராக
வாய் என்கிற மாருகவும் இருக்கிறார்கள்.
இல்லாமல் தீவை செய்வதில் என்னும்
கீழ்க்கிணங்கு சிரிதான்” என்று சாராயாதான்.
அப்பயல்வான், கம்பி, நீண்டன் பிறமு
யாக விளங்கிக்கொண்டாய்; உன்னவை
தீவையை நான் செய்யில்லை வென்பது
உலகத்திற்குத் தெரியும்; நான் மனுத்
போடு சேர்த்துவிட்டால் கொஞ்சம் சுங்கீ
தம் பாடுவேன்; ஆடுவேன்; கோபம் விடு
விட்டால், மிகவுமிகுஷம் அத்தகையோ
யுன் சொல்லித்தான் விடுகிறேன்; பொ
யாசமான வேலைசெய்கிற குவிக்காரர்
என்னைப்பிற்னி ஒன்றால் செப்பமாட்டார்
கன்; நான் முன்னே கண்டு காணுமூல
ஏருக்குள் சூடாகல்வக்கூத்; கீட்டானின்
நீங்களுக்கு மாருகவும் கீட்டானின்
நன்னைப்பும் உன்னுடன் சேர்த்துக்
சுங்கங்கள் வெறுக்கத் தொடங்கினார்கள்.
இந்தமுறை சுட்டிருப்பண்ணப்பட் பிரதி
கிடீகன் பட்டின பரிபாளன சுங்கத்து
அங்கத்தவர்கள் தீவையும் பல அரிமானி
கள் வாங்குகிற மாருகவும் கீட்டானின்
நீங்களுக்கு மாருகவும் பல அரிமானி
பெறும் இடம் போய்” என்று சொல்லின
மும்பியப்பன் சொல்லதுவும், சாராய
ாதான் அவனிடம் அ னும் கீ பெற்றுக்
கொண்டு கள்ளிப்பங்காட்டிப் பக்கமாகச்
சென்றுன்.

பாய்பு பல்விக் கடை.
வண்டிலே பாய்புகளும் பஸ்லி களும்
விற்கப்படும் கடை ஒன்று 1853-ம் வரு
டம் ஸ்தாபிக்கப்பட்டு நடைபெறுகிறது
இக்கடையினால் அதிக வரபம் உண்டா
கின்றதாம்.

கடல்நீரில் மூழ்கிய சிறிய நகரம்.
இங்கு காவும்பர்மீ 16 மீ மெர்க்கிக்கோவுக்
குச் சமீபமாய்கள் ரனிஜே என்னும்
சிறிய கரம் முப்பக்கத்து அடி உயர
முள்ள தொகரால் இரண்டுமிகு கோம்
மூடுகிறது. அதன்பின் மீர் முழு
தும் வருப்பது. அதிக சேதம் உண்டா
யது. அதைச் சாட்டப்பட்டிருக்கும் சூரி தா. சிவக்
கோழும் தவரிக்கு தமது மருக்கு இந்த
தமிழ்நாடு அவரது இழுக்க கொண்ட
டாட்டத்திற்குச் செல்ல உதவால் கொடு
க்கவேண்டுமென்கிப்பாறுதார்தரர்மூலமாக
முறைப்பண்ணினர். கீழ்ப்பி அதந்தினமாக
சிக்குவதுடன் மரிப்பாய்க்குச் சென்று
கிறங்காலைக்கு மீண்டும் உத்தாவிட
தன்.

அராவி வடக்குச்
சௌசமய விருத்திச் சங்கம்.
ஷிக்கும் குரோதனால் ஐப்பகித் திடு
கள் உ-அ-ம் காளாகிப் (13-11-25) வெள்
விக்கிழமையற்ற சாய்தாம் 5 மணியன
வில் சக்கராக்காலை காட்டப்படும்
கூட்டத்தில், பதி பசு பாசக்கல் ஆணம்
லட்சணமாகிய விவரத்தைப்பற்றி வரும்
கேட்டு மனமகிழ்ச் செந்தமிழ் கடை
யில் ஓர் சொற்றப்பாயை பரமேள்வரக்
கல்லுரித் தமிழ்ப் பணி முத்தாகிய ஶ்ரீ
தூராசூரய அவர்கள் செய்தனர். அத்
தருணம் திருவளர் சாவுனமுதல் அவர்கள்
அக்கிராசாம் வகித்தனர். கட்டும்
தேவார பாரானாக்கடன் 8 மணியளவில்
வழக்கம்போல முடித்தது. கட்டும்

பொடுமிலியாக் கள்ளுந்தவற்றை
அரசினரால் அதற்கப்படுதல்.

துணிலிலே வறப்பாக் கோரளை
ஆஸ்ன பொடுமிலியாக் கள்ளுந்தவற்றைகள்
குத்தகை கில்வாராக்காலைக்குமுன் விற்கப்
பட்டப்போது அங்கு ஒர் எரும்
அதனைவாங்குவதற்கு முற்படாமையினால்
விலைப்பட்டதாறிக்கத். ஆகவே அத்
தாறனை விஷயமாக மனுப்பான்களும்
புவோர் வருகிற அசம்பர்மீ 23-ன் திக
கிக்கு முன் விண்ணப்பால் செய்யவேண்டு
மென்றும் ஒழிப்பதற்கு தடையின்றேல்
அத்தாறனை அத்திகத்தில் நீக்கப்படு
மென்றும் சென்ற வெள்விக்குமைமை
வெளிவந்த “காந்” பதிகினாகில் ஜூரா
மாகான் ஏசன்றாவர்கள் விளம்பர் பட
படுத்தியிருக்கின்றனர்.

இருவர் இறந்தனர்.
எஞ்சும் மாண்டு.
அறுவர் வைத்தியகாலையில் அப்பத்தாளநிலையிற்
கீட்கின்றனர்.

சென்ற குழிற்றக்கிழமை காலை கண்
டிலிருத் தொழும்புக்குப்போகும்பெறு
வில் பக்கா என்னுமிடத்திலே ஒரு மீட்டர்
ட்டர்பால்வண்டி ஒர் நீர் மாட்டுவண்டி
ஒன்றை இடிப்பது. ஒரு தால் உடனே
இந்தத் வன்டுகளைக்குப்பது. பறவன்டு
ஒன்டு புரண்டது. பறவன்டுமிகிய பிர
யரணம் செய்த மக்கிய தனவாச்சர் ஒரு
வர் உடனே மாட்டுவன். ஒருவர் வைத
காலையில் இறந்தனர். அறுவர் வைத
பிப்சாலையிற் கிடக்கின்றனர். அவருள்
ஒரு இருவர் ஆபத்தான் விலையிற் கிடக்
கின்றனர்.

பழைய கோடுத்தைச் சாதித்த
தலைமைக்காரர்.

வெறுவலைப் பொலின் விதானையாகிய
பூபுரி என்பவரும் சைமன் என்னும்
ஒவ்வொல் அங்குள்ள மாட்டுவன் என்னும்
ஒவ்வொல் சருகிக் கத்தியினிற்குற்றான்க
வளங்க் கழுத்துறைப் பொலின்கோடு
ஒரு குற்ற சாட்டப்பட்டிருக்கின்றனர்.
நூற்றாண் விதானை கைநுடன் மாட்டு
விடிட்டு சென்று அவளைப் பிடப்பதற்கு
ஒரு ஒருப்பதாகக் கூறித் தன்னுடை
ஒரும்படி கேட்டனரென்றும், அதற்கு
ஒட்டும் இயையலில்லை மென்றும், அப்பு
பாரும் விதானை கீத்தியினிற்குற்றான். செந்ற
ஒந்த விஷபத்தைப்பற்றித் தனக்கு யா
நான்றும் தெரிய தென் விலையிற்

வட்டாராண்திரத்துள்ள கள்ச்சராய் அந்தியநாட்டுக் குடிவகைக் கலைகளிலே சனசம்மதம் பெற்று நிக்கு வ்ஸ்தானம் திக்தி முதலானவை

தவழினப்பெயர்.

வில.	தவறானைப்பெயர்.	தவறானை எல்லை	முகமானை செய்யவேண்டிய முறைகளை	முகமானை செய்யவேண்டிய முறைகளை
10	மாகமானை, கன்னுத்தவறானை			தீட்சம் 10 முகமானை பழைய ஆசுபத்திரிகளை
8	சென்பியன பற்றி, கன்னுத்தவறானை		செய்யவேண்டிய முறைகளை	, 11 செய்யப்படவில்லை கிராமச்சங்க தீவிட்டதால்
9	கிளாலி, கன்னுத்தவறானை	கிளாலி		, 12 கிளாலி நேராய்வுக்குத்தோலிக்க பாடசாலை
5	ஞாகிமடம், காராயத்தவறானை } 3 மட்டுவில்லை, கன்னுத்தவறானை }		ஞாகிமடம் சித்தங்காரித்தி சொட்டுவருகிறதே	
12	உப்பாய், கன்னுத்தவறானை		மட்டுவில்லை தீவிட்டதால்	, 15 பூகாரி டி. ஆர். டி. மடம்
17	கருவில், கன்னுத்தவறானை		தப்பிராய் கொல்லகுதிச்சி மறவுகாரித்தி	, 18 வேல்லைக்கேற்றுக் கூடுதலித்தியா சாலை
6	உங்காவற்றை காராயத்தவறானை			
5&6	காம்பன் கிழக்கு, மேற்கு,		உங்காவற்றை கிழக்கு மேற்கு காம்பன் கிழக்கு மேற்கு காம்பூழி	, 19 உங்காவற்றைக் கோட்டுமீனி
6	கன்னுத்தவறானை			
4	பஞ்சாத்திரிப்பு, காராயத்தவறானை		பஞ்சாத்திரிப்பு பெரியளைச் சிறுவளாக்கி	1926 ஜூலை 7 பெரியளைக் கெங்கோன் சேர்ச் சிற்காக்கு சுங்க தோலிக்காக்கு மன்றப்பாட்
7	பெரியளைக் கன்னுத்தவறானை			, 23 (1) 1-ம் பிரிவுக்கு ஏத்தோலிக்காக்கு சுங்க மன்றப்பாட்
1	யாழ்ப்பாளைப் பட்டாணம் காராயத்தவறானை		யாழ்ப்பாளைப் பட்டாணம் காராயத்தவறானை	(2) 6-ம் பிரிவுக்கு கேள்விப்பதெற மிகுஷப்பட்டதாக
1	யாழ்ப்பாளைப் பட்டாணம் காராயத்தவறானை		பட்டாண பரிபாலன சங்கத்தின் 1-ம் 2-ம் 6-ம் 8-ம் வட்டாரங்கள்	(3) 8-ம் பிரிவுக்கு மக்கமிய பாடசாலை
3	காங்கூரை, காங்கூரைக்கான் கன்னுத்தவறானை			, 30 (1) 5-ம் பிரிவுக்கும் கல்லூரி திருத்தாக்கலே கிழங்குக்கும் மேற்குக்கும் மக்கங்களுக்காக்கிவித்தி யாசாலை
4	காங்கூரைக்கான், காங்கூரைக்கான் கன்னுத்தவறானை			(2) இருநாள்க்கும் கோப்பாய் தெற்குக்கும் கோப்பாய் அரசினர் காலாசாலை.
5	” கொய்யாக்கோட்டும்கள் கன்னுத்தவறானை			
3	கல்லூரி, காராயத்தவறானை		பட்டாணபரிபாலனங்கள் கோப்பாய் கல்லூரி	
2	கண்டிக்குளி கல்லூரி கன்னுத்தவறானை		திருகெல்லைகளிலுக்கு மேற்கு இருபாலை	
6	திருகெல்லை கிழக்கு, கன்னுத்தவறானை		கோப்பாய்தெற்கு	
முகமானை சொல்லும் நேரம்:—காலை எட்டுமேணி தோடக்கம் மாலை ஏழுமணி வரையும்.				

சம்மதம் சொல்லும் நேரம்:—காலை எட்டுமெணி தோடக்கம் மாலை ஏழுமணி வரையும்.

பின்னரும்
இந்துவி-

மாத்தனையில் அதிகமண்டு.

ஒன்றாக விடக்கூடிய மாத்தனை பேரிலே பின்னரும் அதிகமாக பெய்தகு. நறங்காரமாகி அணிக்காத்தல் பெருகியது. ஏழாண்டில் அதிக பாக்க வெள்ளமாயிருக்கத். சில கண்டகங்கள் வெள்ளம் குக்கத். சூன் அதிக சேதமில்லை.

புகைதப்பகுதிப் ‘போட்ட’ ரின்
தற்கொலை.

சென்ற குழிப்பிற்கிழமை சித்தவைப் பகாரங்களை வராத்தி கிட்டிலே “போட்டர்” ஒரு நாள் தாங்கி இறங்கிடக்கூட்க்க கணப்பட்டான். பொரிசர் அவன் வசேத்துள்ள இடைப்பை பரிசோதித்தபோது கிளகுடி காணப்பட்டன. பாற்றப்பாக கோட்டான் நடைபொறும் “கிளிம்” என்று முறைகளின்னில் இப்போட்டர் சம்பந்தப்பட்டிருப்பதாக அக்கடிகள்கூட கூறுகின்றன. குறித்தபோட்டர் பாற்றப்பான வகிக்கிறென்று அதிசீர்த்திலே சித்தவையைக்கு மாற்றப்பட்டனவென்றும் சொல்லப்படுகிறது.

குதினால் வந்த நீது.

இந்தரிரவெள்ளத்தில் படிப்புறுத்துவதுக்கும் ஒரு கமக்கும் அத்தனதும் தன் கமது எல்லாவற்றையும் 700 ரூபாய்வுயில் கொண்டு தான் முடிச் சுதியைக்க நகையைப் பிடிப்பதற்காகப் படியுள்ளதற்குத் தேவையாக சென்றால் செலவில் மார்க்கெட்டிலே உருட்டுவது கூட்டதற்காக கொண்டு இலத்தோலை அவச்சாட்டும் சேர்த்து குடும்பி, சிறித கோத்துள் 1100 ரூபா வெள்ள நிடிட்டன. ஆனால் இவ்வள் அதிகாக்கம் மற்றும் பக்கமாக மற்றும் மேலும் அதிகருத்து குடும்பி 8 அது தொழிலையில்லாத தோற்றுக்கூடிட்டனவே உடனே அந்த 8 பனங்கோடு அல்லிட, நீத் திட்டாக் கென்ற ஒரு கட்டடத்தில் பனங்களையும் கொடுக்க அதிகான வாங்கி தீங்கள் தெருக்கின் வீழ்த்து கெட்டது சிறீ கோக்கால் இருந்தனன்.

Digitized by srujanika@gmail.com

இருவா காக்டாட்டமை
என்னை யாரே அடித்தனர்
வயத்தியாக்குப்போகவிருப்புள்ளனரே
சென்ற நூல் மீறாக்கிமுமை இரு செ
ழுப்புக்கும் கடிடைவாக்குமிடை ஆஸ்
தெருவோரத்தில் சார்ஸ்ஸ் பெரா, சே
தின் பெறாற என்ன மிருவர் கொலையு
கிடக்கினார். பொரீசர் அவ்விடத்திலேசன்
பிரேதங்களைப் பரிசாதநாசாக்குக் கொ
ண்டுபோனார்கள். விசாரணை கிட அடிவே
காய்வான் கணப்பட்டன, கொஞ்சம்
ஏற்களைப்பற்றி அப்பொழுது யா யா
ஏவுப்படவில்லை. சென்ற கிடக்கிடிமூ
கலை அமிலின் பேர்னை டோ என்னு
இருவன் வெல்லம்பிடிட்டியிருள்ள கூ
வில் தனச் சுற்குச் சென்று தான் சி
யாரோ அதில் தன் கெள்ளும் சிகிச்சை
பெறும் பொருட்டு வைத்திப் பாலிக்கு
கெல்லிகும்புகிறாகவும் கூறினான். தீ
தருவத்தில் இந்தப் பேர்னை டோ எ
பவனே குறித் திருவாயும் கொ
கெப்பதானான் சமாச்சாரமும் பொரு
குக்கு எட்டிபத. பொரீசர் அவ்விடப் ப
ததுச் செறுப்படுத்திகிறுக்கின்றார்.

கச்சமவ்தானம்

உண்மையை அற்றத் திருக்கந்து, கச்சாந்திடல் புகைராச்சி அமைக்க வண்ணுமென்ற இத்தெப அரசினர் ஏக வற்புத்தந்தியம் அச் சமஸ்தானர்கள் சிறிதம் உடன்படவிலை புகைத் தம் காந்திர் புஜன் அங்காடி நாலீநாராக சுதந்திக்கொருக்குமென்றும், அங்குள்ள எங்க களைவிடப் புகைமார்க்காட்டுவினாகிடக்கு வாரிக்கொண்டு போகப் போமென்றும் அவர்கள் அப்பிரீராயப்படுவனர்.

விவாகம்.

கெரமுந்திலே “நப்பர் கொன்றோவர்” உதாஷ்டகில் தலைமை விகிதாக விருக்கும் திட்டம் தீட ச. பி. செல்லையா அவர்களுக்கும் நாந்தானாதாரபச் சூர்த் தன்னுடைய நிதி கொகழுத்து அவர்களின் புத்திரி தீழியை பாண்மையாக்கும் சென்ற ஜீப்பகிள்டர் என (12-11-25) விவாதங்க்கிழமை இரவு கழந்து சப முகார்த்தத்திலே வெள்ளவதற்கு தயிர்வள்ள “பொருள் அமராபக்டி” என்று விடும் பூருத்தில் விவரக்மிகவுட் திருப்பக்கட்டைப்பற்று

அனவெட்டியும் செகல்ஸ் கரான்மக
யும், தொடுவாய்திராசிசிப்பகுதியிலுள்ள
தைப்பிங் என்னுமித்தை உத்திபேர்க
ந்தானமாகவுள்ள ஸ்ரீ வே. க தமிழப்
ஷ்ணோ அவர்களுக்கும் ஸ்ரீ ச. அரியுக்டி
அம்பக்கிள் புதியினி ஸ்ரீ மகிழ் சிவபாக்கிய
அம்பாருக்கும் சென்ற ஜூப்பிக்ஷன்
12-11-25) வியாழக்கிழமை இருவ சிறந்த
த் தபமுகர்த்தத்தில் தைப்பிங்கிளே
சிவாகம் மிகவுன் சிறப்பாகக்கண்டைப்பற்றது
இவ்விருந்தற் தம்பகிளங்கம் அடிப

வூஸ்வரிய வக்ளையும் பெற்றுப் பல்லாண்டு
வாழும்வண்ணம் சிறபெருமான்திருவருள்
பாலிப்பாராக. —————

କେତୋଟି କିମ୍ବା କିମ୍ବା

தொத்துமனவருக்க.
அருகிற திங்கட்கிமுறை சாலை

ஏது புதியதொல்பிதமியலை சேர, கிழமூடி
கிளிவாட் அவர்கள் தமது பயிர்மாறுத் துறு
கிற தின்டக்கிழமை காலை “ஒப்பு வேட்டும்
யீர்” என்று ஏப்பள் மாற்றுதலை கொடும்
புதுமூடி தேவேந, கப்பில் கோட்டி கீல
பதிகள் தட்டிச்சுபநச்சப் புத்தாய்கள்
கிழுவாக்கப்பை தங்கள்கூர்கள் உத்திவிவக
த்தாரங்களிலைர்கள் அந்திம நாட்டுப் பாரிகள்
கள் காட்டக் காட்டுதல்தான் மெல்லமாராவத்
கடத்த துறையிகள் முன்வயினார் தேவே
நாய்க்கு விடும் போது புதியதொல்பிதமியலை சேர

மும்பதம் சம்மதம் பெறும்
உசால்லுங் ஸ்தரனம்
கிட்டி

,, 10 முகமாலை பழைய துக்கபத்திரிவளவு
,, 11 செக்டியஸ்பத்து கிராமச்சுக்கு
கிளின்தலம்
,, 12 கிளாபி சேஷன்ஸ் தடேராவிக்க
பாடசாலை

,, 15 மூக்கி ம. ஆர். சி. மடம்

,, 18 வேலையோமேற்றுக் கூலாவித்திமா
சாலை

,, 19 அங்காவர்த்தநாக் கோட்டுவீடு

26ஆம்
அவர்கள் 7 பெரியிலாங் செங்கோடு சேர்த்
,, 28 (1) 1-ம் 2-ம் பிரிவுக்கும் தட்டோ
விளக்க தங்க மண்டபம்
(2) 6-ம் பிரிவுக்கு சேனியபதெரு
மிழுங்கபாடசாலை
(3) 8-ம் பிரிவுக்கு மக்கமிய பாட
சாலை

,, 30 (1) 5-ம் பிரிவுக்கும் கல்லூரி திரு
மென்கேவில் தீழுக்குக்கும் கேம்ப்
குக்கும் மக்காவர்க்கரசிலித்தி
யாகாலை

(2) இருப்பாலைக்கும் கோப்பாய் தெற்
குக்கும் கோப்பாய் அரசினர்
கல்வசாலை.

துக்கங்காலவைப்பட்ட.

விவரம் அக்கமட்டன் பாரதம்.
இந்தர் கமல்தாந்தின் தலை
பவன்கர்ச்சாவிலும் கூற சம்பந்தப்பட்டு ம
தாந்தின் விகிரப்பெற்றுத் தாந்தினோ
ப்பட்ட ஒவ்வொரு சம்பந்தம் என்பவருடை
நேரம் ஒர் மோட்டர்வைல்ஸில் இந்தாந்தினு
நூப்பை, பம்பாயிலிருந்து சுமார்
பாதுகாலன் சொன்னாலும் என்னுடைக்கிடை
நூர் சமஸ்கார உத்திரோகங்கள் கிளர் மே
தாந்தினுடைக்களை பிரேரணைக்காரர் சொ
சுக்கரம் தபார்க்கி கொண்டு அதற்கும்
மிருந்தான் மாந்திடம் குடுக்காமல்லா
பார்க்க காட்டகின்ற காரதி அதிகம் அச்
நட்டு கிடைக்கின்றன, சுப்ளாக்
திரோகங்கள் பிரேரணைக்காரர்களுக்கு அ
ஏற் குடுக்கிடாத தமிழ்தாத் திருப்பிபே
ம் வண்ணம் கட்டுவிட்டார். கார
ஞ்சியத் திருப்பிக்கென்ற மம்பத்தா
திரோகங்கள் ஆறுமைகள் தாம் பின்தா
புமிக் மறந்தார். காரிய மாண்மா எ
புமித் தங்கப்பேர்க் கேள்வன். பு
ம் அங்கிலத் தழிந் ஏற்கென்ற பூ
ங்கடி மார்க்காகஷ் கெற்ற எனிக்கிழு
கான் கீரோகப்பட்டத்.

பின்தொடர்ந்தபெண்.

குதானெப்புக்கரத் ஸ்தானத்தில் ஓர்காட் தீட்பரவ் பிரிவனுள் பாணக்குறைவாக இருவன் கொழுமிடிலே கிளாஸ்மை, ஒரு காலையைப் பிரிவாக்குவதைக்கூட்டுக்கூடும் சுற்றிக் கூட்டுச்சம்மதங்ற, ஆற்குடி இத்தம்பதி நிருவாகம் பிரித்துக்கொள்ள அதனால் கூட்டுப்பிரிவையில்லை கிளாஸ்மை சென்றதும் இருக்கும்கடவில் மன்ன்கரப் பட்டதாக நால் சித்திய சுச்சாவாக முடிக்கது. இத்திட்டான் ஒருதலைந்தை என்பராக்கிறான் அபிவிளிந் நகை, கொழுமிட்குஞ்சென்றை அவிப்பை அமுக்கத்தோக்கென்று சென்றதில் பட்டியூரம் பற்றப்பல் மருதானைப்படிகாரன்தான் தாங்கள் தாங்கள் தமிழ்த் தாங்கள். பார்வை அருக்கு மூன்று குடுப்புப் ப்ராயானத்தெடுத்துள்ள இரண்டு பெற்று நடையிடப்புக்குக் கூடுதலாக இருக்க்கின்றன, மூலிகை வரும் அந்தாக அந்தாக பின்கொட்டார்கள் பார்வையானத்தெடுத்தானும் பெறு அதுவருளினாலும் வண்டியிடப்புக்குக் கூடுதலாக வால்பனுவடைய பிபித்துக் கூடுதலாக வால்பன் அதிகம் படியும்கூடுப்போரும்பூர்வம் இருவதுவில்லை என்று விடுவது கூடமுன்னாயது. அங்குகிட்ட பிரானிகளும் அடித்தவண்டுகளிலிருந்தோரா அந்தாக அந்தாக நிற்றும் அங்குக்கூடுதலாக மருவினர், இத்தாங்கில் அப்பெண் அவர்கள் இருவராய்ம் சுறுவிலைக்கூடுதலாக தெருக்கத்தன. சிவங்கா சிழவுறுரிச் சிப்பாராங்கிலைப்பத. அவர்களுக்குப் படியும் அதைக்கூடுப்போரும்பூர்வம் இருக்கிறது. தேவை அதிகாரிகள் அந்தாக வரும்படியைக் கொடுத்துப்போக்கி, அவற்றைப் பிரயாணத்தெடுத்தில்லாமல்வினான் அவைப் பிரயாணத்தைப் பிடித்தாது தடுத்துக்கொள்ள அப்பெண் தலையில் மக்குறுத்தாக வால்பனுவடையாக தாங்களிலிருப்பும் அதுக்குள்ளத்தன. இது நெடும்புக்காக்கம்பழுப்புட்டது யென்பது அதைக்கூடுப்போரும்பூர்வம் இருக்கிறது.

“ சேலம் பணியன்கள்.”
 உறதியரானது; விலை சரசம்.
 நாட்பட உழைக்கக்கூடியது.
 வியாபாரிகளுக்காக தங்க கமிஷன்
 ரொட்டிக்கப்படும்.
 தேவைக்கு அடிமிறங்கன், விரைக்கிற்கு
 ஏழு ரூபாய்.
 ரூபால் நிடிட்டின் பேச்சு,
 ஒத்துவரம்போட்டு, செலம்,
 H 40) S இதிவா,

ஒருபண்டி தர்ச்சனமானிக்கப்பேற்றுக்கூடும்.

